

உடனடி வெளியீட்டுக்காக

கோவிட்-19 தொற்று பரவலின் வேகத்தைக் குறைப்பதற்காகவும் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு விரைவான தகுதியநோய் கண்டறிதல் செய்து உள்ளூர்ப் பொருளாதாரத்தை மறுதுவக்கம் செய்வதற்காகவும், RIC மையம் மற்றும் கம்மியூனிட்டெக் (Communitech) அமைப்புக்களுடன் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் கூட்டு சேருகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 9, 2021) – இன்றைய தினம், ப்ராம்ப்ட்டன் நகரம் அதன் பொருளாதார மேம்பாட்டு அலுவலகம், ப்ராம்ப்ட்டன் அவசரநிலை மேலாண்மை அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து, ஆர்.ஐ.சி (RIC) மையம் மற்றும் கம்மியூனிட்டெக் (Communitech) ஆகிய அமைப்புக்களுடன் கூட்டு சேர்ந்து ப்ராம்ப்ட்டனில் இருக்கின்ற சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு இலவசமான விரைவாக COVID-19 தொற்று தகுதி/நோய் கண்டறியும் கருவித் தொகுப்புக்களை வழங்குவதாக அறிவித்தது. [பாதுகாப்பாக இருக்கவும் \(StaySafe\)](#), என பெயரிடப்பட்ட இந்த திட்டம் COVID-19 தொற்று பரவலின் வேகத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் உள்ளூர் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவதை உறுதி செய்கிறது.

விரைவான ஆன்டிஜென் தகுதி/நோய் கண்டறிதல் என்பது பணியிடங்களில் தொற்று பரவி விடுவதற்கு முன்பாகவே அறிகுறியற்ற COVID-19 நபர்களுக்கு தொற்று இருக்கிறதா இல்லையா என அடையாளம் காண உதவும் ஒரு விரைவான வழியாகும். அறிகுறியற்ற மற்றும் அறிகுறிக்கு முந்தைய நிலை நபர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுவிடுவது, பணியிடங்கள் மற்றும் சமூகம் இரண்டிலும் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். [பாதுகாப்பாக இருக்கவும் \(StaySafe\)](#) திட்டம் விரைவாக தகுதி/நோய் கண்டறிதல் கருவித் தொகுப்புக்களுக்கான அணுகலை வழங்குகிறது, இதனால் பணியிட தகுதி/நோய் கண்டறியும் திட்டத்தை, வணிகங்கள் நிர்வகிக்க முடியும்.

[பாதுகாப்பாக இருக்கவும் \(StaySafe\)](#)

கூட்டமைப்பு மற்றும் மாகாண அரசுகளினால் நிதியளிக்கப்படுகின்ற [பாதுகாப்பாக இருக்கவும் \(StaySafe\)](#) திட்டமானது 150 க்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட, அனைவருமே வீட்டிலிருந்தபடி வேலை செய்ய முடியாத, அல்லது உடல்நீதியான சமூக விலகலைப் பேண முடியாத, அனைத்து வணிகங்களுக்கும் இலவசமாகும்.

விரைவான ஆன்டிஜென் பாயிண்ட்-ஆஃப்-கேர் தகுதி/நோய்கண்டறிதல் சோதனைகள், பணியாளர்களுக்கு வேலைக்கு வருவதற்கு முன்பாகவே தங்களைத் தாங்களாகவே சோதித்துப் பார்த்துக்கொள்ளவும், அந்த சோதனையின் முடிவுகளை சில நிமிடங்களில் தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. ஒரு ஊழியருக்கு தொற்று இருப்பதாக சோதனையில் தெரியவந்தால், இன்னும் உறுதியான இறுதி முடிவுக்கு வருவதற்கு, அவரது

முதலாளி அவரை மிக அருகாமையில் இருக்கின்ற கோவிட் சோதனை மையத்திற்கு அனுப்பிவிடலாம், மேலும் பிற ஊழியர்களை வைரஸுக்கு ஆட்படுத்தும் அபாயத்திலிருந்தும் தடுக்கலாம்.

இந்த வாய்ப்பானது 150 அல்லது அதற்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட ப்ராம்ப்ட்டன் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகிறது. முதல் ஆர்டரை எடுப்பதற்கு முன் இந்த திட்டத்தில் பங்கேற்க பயிற்சி மற்றும் பதிவு செய்து கொள்வது அவசியமாகும். நிறுவனங்கள் [திட்டத்தைப் பற்றி இங்கு மேலும் அறிந்துகொள்ளலாம் மற்றும் இங்கு பதிவு செய்யலாம்](#).

150 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தொழில் அமைப்புக்கள் ஒன்ட்டேரியோ [அரசாங்க போர்ட்டலுக்கு](#) சென்று நேரடியாக ஆர்டர் செய்யலாம்.

பொருளாதார மீட்சி

[மீண்டும் திறந்து விடுவதற்கான மாகாண பயணத்தில் எடுத்து வைக்கும் முதல் அடியாக](#), அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான சில்லறை விற்பனை கடைகளில் அதன் கொள்ளளவில் 15 சதவீத பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், விற்கக்கூடிய பொருட்களுக்கு எந்த தடையும் இல்லாமல், அத்தியாவசிய மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகளில் அதன் கொள்ளளவில் 25 சதவீத பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், இதிலும் விற்கக்கூடிய பொருட்களுக்கு எந்த தடையும் இல்லை. வணிக அமைப்புக்கள் மீண்டும் திறக்கத் தயாராகும்போது, விரைவான ஆன்டிஜென் சோதனை செய்வது என்பது, தொழிலாளர்களைப் பாதுகாக்க உதவுவது மட்டுமல்லாமல், உள்ளூர் வணிக அமைப்புகளுக்குள் ப்ராம்ப்ட்டன் குடியிருப்பாளர்கள் நம்பிக்கையுடன் நுழையவும் உதவும்.

கடந்த ஆண்டு, உள்ளூர் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதன் மூலம் நகரம் முன்னேறுவதற்கான ஒரு கட்டுக்கோப்பு பணியாக [ப்ராம்ப்ட்டனின் பொருளாதார மீட்பு வியூகத்திற்கு](#) ப்ராம்ப்ட்டன் நகர சபை ஒப்புதல் அளித்தது. பொருளாதார மீட்பு உத்தியானது, ப்ராம்ப்ட்டனின் பொருளாதாரம் முன்னேறும்போது தாக்குப்பிடிக்கும் தன்மை மற்றும் போட்டியின் அனுகூலத்தையும் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மூலோபாயமானது நான்கு எல்லைக்கற்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது: புதுமை படைத்தல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு, இதில் தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகங்களுக்கு சிறந்த ஆதரவு உள்ளது; முதலீடு; கலை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா; மற்றும் உள்கட்டமைப்பு. மேலும் அறிய வருகை புரியவும்: www.brampton.ca

அறிஞர் கூற்றுக்கள்

"COVID-19 பெருந்தொற்று பரவல் நமது உள்ளூர் வணிகங்களையும் ப்ராம்ப்ட்டன் பெருநகர சமூகத்தையும் பெரிதும் பாதித்துவிட்டது. தொடர்ச்சியாக ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமும், நமக்குக் கிடைக்கின்ற, உடல் ரீதியான சமூக விலகல், முகக் கவசம் அணிவது, நல்ல சுகாதாரத்தைக் கடைபிடிப்பது மற்றும் அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றுவது, இவற்றுடன் கூடுதலாக விரைவான நோய்/தகுதி கண்டறிதல் போன்ற அனைத்து கருவிகளையும் பயன்படுத்துவதன் மூலம் நாம் அனைவரும் இதுநாள் வரை காணாமல் தவித்த நபர்களைப் பார்ப்பதற்காக, நாம் விரும்பும் செயல்களில் பங்கேற்பதற்காக மற்றும் நமது அற்புதமான ப்ராம்ப்ட்டன் வணிகங்களை பாதுகாப்பாக

அனுபவிப்பதற்காக இன்னொரு அடி எடுத்து வைக்கிறோம். ஆர்.ஐ.சி (RIC) மையம் மற்றும் கம்யூனிட்டெக்கில் (Communitech) உள்ள நமது பங்காளிகளுக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன், மேலும் [பாதுகாப்பாக இருக்கவும் \(StaySafe\)](#) திட்டத்தின் மூலம் உங்களுக்கான விரைவாக தகுதி/நோய் கண்டறியும் கருவி தொகுப்புகளைப் பெற்றுக்கொள்ள ப்ராம்ப்ட்டனில் உள்ள அனைத்து சிறு மற்றும் நடுத்தர வணிகங்களையும் ஊக்குவிக்கிறேன். ”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து நாம் மீண்டு, வெளிவருகையில் வாழ்க்கையை பாதுகாப்பாக வழிநடத்துவதில் கூட்டாண்மை மற்றும் புதுமை படைக்கும் சிந்தனை ஆகியவை முக்கிய பங்காற்றல் செய்யும். ஆர்.ஐ.சி (RIC) மையம் மற்றும் கம்யூனிட்டெக் Communitech உடனான எங்கள் கூட்டு முயற்சி மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான விரைவான சோதனையைப் பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலம், ப்ராம்ப்ட்டன்வாசிகளையும் ப்ராம்ப்ட்டனில் உள்ள எங்கள் அர்ப்பணிப்பு மிக்க தொழிலாளர்களையும் பாதுகாப்போம், அதே நேரத்தில் எங்கள் பெரிய உள்ளூர் வணிகங்களுக்கும் நிச்சயமாக நம்பிக்கையுடன் ஆதரவளிப்போம். ”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4; தலைவர், பொருளாதார மேம்பாடு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“COVID-19 தொற்றுநோயின் தாக்கங்களிலிருந்து நாம் விடுபட்டு முன்னேறிக்கொண்டிருக்கும்போதே, ப்ராம்ப்ட்டனில் உள்ள நமது குடியிருப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்; அதே சமயத்தில் உள்ளூர் பொருளாதாரத்தையும் மறுதொடக்கம் செய்ய ஒன்றிணைந்து செயல்படவேண்டும். தகுதிவாய்ந்த அனைத்து ப்ராம்ப்ட்டன் நிறுவனங்களும் [ஸ்டே சேஃப்](#) திட்டத்தின் மூலம் விரைவாக தகுதி/நோய்கண்டறியும் கருவி தொகுப்புகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறோம். பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுப்பதன் மூலம், நாம் அனைவரும் நம்பிக்கையுடன் மற்றும் பாதுகாப்பாக நமது பெரிய உள்ளூர் வணிகங்களை ஆதரிக்க இயலும். ”

- பால் விசென்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; துணைத் தலைவர், பொருளாதார மேம்பாடு மற்றும் கலாச்சாரம், ப்ராம்ப்ட்டன் நகரம்

”ப்ராம்ப்ட்டன் நகரத்தின் பணியாளர்கள் நமது சமூகத்தில் உள்ள நமது குடியிருப்பாளர்களையும் தொழிலாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க உறுதி கொண்டிருக்கிறார்கள், அதே நேரத்தில் நகரத்தைமீண்டும் திறந்து விடுவதற்கான மாகாண பயணத்தில் எடுத்து வைக்கும் முதல் அடியாக, நமது உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிப்போம். ஆர்.ஐ.சி (RIC) மையம் மற்றும் கம்யூனிட்டெக் (Communitech) நிறுவனத்தில் உள்ள எங்கள் கூட்டாளர்களுக்கு நன்றி. விரைவான சோதனைகள் நமது சமூகத்தில் கோவிட் - 19 தொற்று பரவும் வேகத்தைக் குறைப்பதற்கும் உள்ளூர் பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்கும் உதவும். ”

- டேவிட் பாரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

"நமது சமூகத்தில் அதிகமானவர்களைப் பாதுகாக்க உதவும் நோக்கில் இந்த திட்டத்தில் பங்குதாரராக இருப்பதில் ஆர்.ஐ.சி (RIC) மையம் பெருமதிம் கொள்கிறது. [ஸ்டே சேஃப்](#) போன்ற திட்டங்கள், இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கும் பாதுகாப்பாக இருப்பதற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவுகின்றன. மாற்றத்திற்கு தேவையான ஒரு புதுமைபடைத்தலுக்கான வினையூக்கியாக, ஆர்.ஐ.சி (RIC) மையம் இந்த திட்டத்தை வெளிக்கொண்டுவருவதை எதிர்நோக்குகிறது; மேலும் மற்றும் அனைத்து தகுதியுள்ள நிறுவனங்களையும் பதிவு செய்துகொள்ள ஊக்குவிக்கிறது. "

- பேம் பேன்க்ஸ் (Pam Banks), நிர்வாக இயக்குநர், ஆர்ஐசி (RIC)மையம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுதிரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca